වත්කම් හා බැරකම් පුකාශය

சொத்துக்களேயும் பொறுப்புக்களேயும் வெளிப்படுத்துதல்

DECLARATION OF ASSETS AND LIABILITIES

1988 අංක 74 දරන පහතින් සංශෝධිත 1975 අංක 1 දරන වන්කම් හා බැරකම් පුකාශ කිරීමේ පනත

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்திளுல் திருத்தப்பட்டவாருன 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சொத்துக்களேயும் பொறுப்புக்கின்யும் வெளிப்படுத்தற் சட்டம்

Declaration of Assets and Liabilities Law No. 1 of 1975 as amended by Act No. 74 of 1988

To 66 (20 20 20 20 20)	
	200
සි අයුත්රනා හර ලදා අවේ.	
	···· වෙතය/ எ <mark>ன்பவருக</mark> ்கு
1988 අංක 74 දරන පනතින් සංශෝධින පරිදි ජාතික රාජ්‍ය සභාවේ 1975 අංක 1 දරන වන්කම් හා බැරකම් අදාළ වන තැනැත්තක් ලෙස මෙහි දැක්වෙන 2 (අ) හෝ (ආ) වන පැහැදිලි කිරීමේ සටහන්වල සඳහන් වන දිනයේ ස්වාම්පුරුෂයාගේ හෝ ගාර්යාවගේ සහ ඔබගේ එක් එක් දරුවකුගේ* වන්කම් හා බැරකම්* පිළිබද පුකාශයක් කිරීමේ වගන්තිය යටතේ ඔබට නියම කරනු ලැබේ.	පැවති ඔබගේ, ඔබගේ
මෙම පුකාශයේ (අ) කොටස සහ අදාළ වේ නම් (ආ) කොටස සම්පූර්ණ කර (පනතේ 4 වන වගන්නිය වන) වෙත මෙම පුකාශය අදාළ (අ) සටහන්හි දැක්වෙන දින හෝ එදිනට පෙර ඉදිරිපත් කළ යුතුය.	අනුව අදාළ බලධරයා ; 2 (අ) හෝ (ආ) හෝ
1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டவாருன 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இல பொறுப்புக்களேயும் வெளிப்படுத்தற் சட்டம் ஏற்புடைத்தான ஆளொருவரான நீர், சட்டத்தின் 3 ஆம் பிரிவின் நியதிகளின்படி என்னும் விளக்கக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்ட தேதியன்றுள்ளவாறு உமதும் * உமது வாழ்க்கைத் துணேயினதும், பிள்ளேகள் சொத்துக்கோயும் பொறுப்புக்களேயும் பற்றிய வெளிப்படுத்துகையொன்றைச் செய்யத் தேவைப்படுத்தப்படுகின்றீர்.	2 (அ) அல்லது (அ)
இவ்வெளிப்படுத்துகையின் அ பாகத்தையும் இயைபானவிடத்து ஆ பாகத்தையும் பூர்த்திரெய்து, இயைபான குறிப்புகே அல்லது (இ) என்பதில் குறித்துரைக்கப்பட்ட தேதியன்ரே அல்லது அதன் முன்னரோ (சட்டத்தின் 4 ஆம் பிரிவ	ள் 2 (அ) அல்லது (ஆ) ின்படியான தோதான
தெற்பியனுப்பும்படி நீர் தேவைப்படுத்தப்படுகின்றீர்.	TOWNS THE STREET
As a person to whom the Declaration of Assats and Liabilities Law No. 1 of 1975	
As a person to whom the Declaration of Assets and Liabilities Law No. 1 of 1975 as amended by Act No. 74 of equired in terms of section 3 of the Law to make a declaration of the Assets and Liabilities* of yourself, your spot	1988, applies you are use and each of your

You are required to complete Part A and where relevant, Part B of this declaration and return it to

(the appropriate authority in terms of section 4 of the Law) on or before

childrens as on the date mentioned in Explanatory notes 2 (a) or (b).

the date specified in the relevant notes 2 (a) or (b) or (c).

1.	Composition of the state of the
2.	modulogica Bandaranayane Manatha, Kegalle. Official Address
3.	පොදගලික ලිපිතය } Same on above Private Address
4.	Designation/Occupation Member of parliament
5.	දෙපාර්තමේත්තුව/ආයතනය/දේශපාලන පක්ෂය இடினாக்களத்தின் அல்லது நிறுவனத்தின்/ அரசியற்கட்சியின் பெயர் Name of Department/Institution/Political Party
6.	(q) ender Digo 500,000 ground (with allowance) Salary per month
	(ආ) මාසික දීමතා (කුමක්දැයි සදහන් කරන්න) மாதப் படிகள் (குறிப்பிடுக) Allowances (Specify) per month
7.	சிற்று இரு முன்று விற்று விற
8.	கேடு கிற்றவே றி கூற இடுக்கு பிழுக்கு பிழுக்கு கிறியில் தொழிலிட்டும் வாழ்க்கைத் துண் தொழிலுக்கும்பட்டிருப்பின் தொழிலிட்டும் பாதவேத்து மும் படிகளும் If spouse is employed, place of employment and salary and allowances per month
9.	cological வி. இறுவியே வி. கை பெயர்களும் வயதும் நி. இதுவியர் முற்று வி. இதுவியர் வி

'ர்' கைப் பாகம் ' அ ' PART 'A'

மத்தின் பெயரும் முகவரியும் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் கணக்கு இலக்கம் Account Number Account was opened இதிக்கப்பட்ட தேதி மிலிருந்த மிறி Balance at prescribed date		PART 'A'		
විස්වෙන්ගේ වී Assets and Liabilities as at ඉදු දිස් ගැනීම ප්‍රවේඛය සහ සහ සම්බන්ධ සහ සහ සහ සම්බන්ධ සහ	දීත පැවති වන්කම් හා ර	වැරකම් පිළිබද පුකාලය (සි	යුළුම පුලාර්ත යන් සි	
ක්ෂයම් ක ක ක්ෂයක් සම්පාර්ණය කර සැක් යි. මි. යි. ක්ෂයම් කර සම්පාර්ණය කර කිරීම ද උපස් නාරයක් වශයෙන් යම් වේ දෙවස් නාරයක් වශයෙන් සම විස්කර් සම ප්‍රත්‍ය අත්ථාන් සම්පාර්ණය සම ප්‍රත්‍ය සම්පාර්ණය සම වේ දුව සම සම්පාර්ණය සම ප්‍රත්‍ය සම්පාර්ණය සම වේ දුව සම සම වේ දුව සම සම ප්‍රත්‍ය සම්පාර්ණය සම සම ප්‍රත්‍ය සම්පාර්ණය සම සම ප්‍රත්‍ය සම සම්පාර්ණය සම සම ප්‍රත්‍ය සම				
තරය සම එම අර්ගලේ නම් පුමාණය යන එහිරීම ද එය අත්සෙර ගැනීමේ දිනය ද අනුවෙන් සියාම් රෙපළක් නරයක් රශයෙන් යනුවා සිස්සෙලුමේ " අත්ලේ සහ ද අනුවෙන් සම්පූර්ණ විස්සේ අත්ලේ සහ ද අනුවෙන් සහ අත්ලේ අත්ලේ සහ ද අනුවෙන් සහ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ සහ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ අත්ලේ සහ අත්ලේ අත්ල	and Liabilities as at	June 2000		
extent and situation of property and date of acquisition. මම මහේතාර්යාව / පරාම්පූරුෂයා හෝ මබේ යම් දරුවකු ීකියියම දේපළක් යම් කෙනෙකු වෙනුවෙන් තාරයක් වශයෙන් දරයි ද 1 කියියම යේපළක් යම් අතර අති අයුරු සම්පූර්ණ විජන අත	் அவ்வாடுக்குக் காழ்க்கைக் குர்வாக்காக அவ்வது உழக காழ்க்காக, உழகு வாழ்க்கைக் குர்வாக்காக அவ்வது உழக காழ்க்காகப்போறப்பில் வைத்திருக்கின்றிரா ? அவ்வாறெளின் விபால்கள்மும் அருக.	ංගා මනෙ යම දටෑවකු * වෙනු එය අත්කර ගැනීමේ දිනය ම ට්ණ්ණිලොණ * ගෙලුරිණ වෙ⊔⊯, ටැරටණකු, அமைவிட	වෙත් කිසියම් දේපළක් ද ඇතුළත් සම්පූජණ කෝශ් භරීකුකුශ් ඇක ේ. කொள்ளப்பட்ட රීකුකි	හාරයක් වශයෙන් දරද් විස්තර සදහන් කර rømø අගරුණුණෙ
වල පිරිදු කිරීම කළුණින දුරුවේ කළුණින කළුණි කළුණින කළුණින ප්‍රවේ ක්රීම් කළුණින කළුණින කළුණින කළුණින කළුණින කළුණින කළුණින කළුණි විශ්‍ය ද ක්රීම් විශ්‍ය විශ්ෂ	anyone hold any property in trust the	use or any of your children*	? If so, give full pa	rticulars, including na
වා අත්ථික්ෂයේ වුර්ගේ ලැබෙන් කා ද නැබැත් ව්යාගේ අර්ගේර් ලින්න් ක්රිය දින්වර් ලින් සම්ථික්ෂයේ විශ්විති කා ද නැබැත් ව්යාගේ විශ්විතිය සම්ථික්ෂයේ සම්ථ				
තාර්ග මාන්ත මාන්ත මාන්තු කළ වැන්ව විශ්ය විශ්ය වී විශ්ය විශ	මට මටේ තාර්යාව /ස්වාම්පර සහ කෝ වලව ව			
තාර්ග මාන්ත මාන්ත මාන්තු කළ වැන්ව විශ්ය විශ්ය වී විශ්ය විශ	කම හෙත අංක 1හි අසා ඇති අයුරු සම්පූර්ණ විස්තුර අ	කිසියම් දේපළක් යම් කෙතෙ සෙයන්න	ාකු වෙනුවෙන් භාරයක්	වශයෙන් දරයි ද ? එ
Do you, your spouse or any of your children* hold any property in trust for anyone? If so, give full particulars as called for in I a ක්රී. අත්තියේ අත්තියේ ස්වාස්තියේ ස්වාස්ත	At the organis siam proper ourse our	** * ** *** *** *** *** *** *** *** **		
ක්රියම් බදු ලිපියොනු අංකය ක්රී මෞර් කිරීමට දින්ව කිරීමට වැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමට බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමට ඇතුළු ශූ ලංකාවේ හෝ විදේශයක යම බැංකුවල ගිණුම් (ජංගම ගිණුම්, ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ දී? එසේ නම්, පත් පත් සහ ජාතික අතිරිකිරීමේ වේ. සහ ජාතික අතිරිකිරීමේ අතුළු සහ ජාතික අතිරිකිරීමේ ගිණුම්, ස්ථාවර ගිණුම් යනාදීය) කිසි සම්බේද ද එසේ නම්, පත් සහ ජාතික සම්බේද ද ද සහ අත් සහ ජාතික සම්බේද ද ද සහ ජාතික සම්බේද ද ද ද සහ ජාතික සම්බේද ද ද ද සහ ජාතික සම්බේද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද ද				
තරයම් බදු ලිපිහොනු අංකය කලාගත හැසි කොටයු ඉහස්සේ Income Tax file number ඔබට ඔබේ ගාර්යාවට (ප්වාම්පුරු කයාට හෝ ඔබේ යම් දරුවතුට * තැපැල් කාර්යාල ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරී බැංකුව ඇතුළු ශු ලංකාවේ හෝ විදේශයක යම් බැංකුවල ගිණුම් (ජංගම ගිණුම්, ඉතිරිකිරීමේ ගිණුම්, ස්ථාවර ගිණුම් යනාදීය) කිසි කම් ද එසේ නම්, පහසු කැල්ස්කාසේ ප්‍රතිකාස්ක නිවාහන් විස්තර සපසු විශ්‍ය සහසු විස්තර සපසුව සහසු කැල්ස්කාසේ ප්‍රතිකාසයේ නිවාහන් කොම්සේ සංණය අතාය අත්සේක් යන් සංක්‍ය සහසු කිසියේ ලැන්වා අතාය සම්කුත් සංක්‍ය සහස්කාසේ සංණය ? ආශ්‍ය අත්සේක් යන් ලැබ්වා ලිස් සංක් කිසියේ සංක්‍ය අත්සේක් ලැන්වා අතාය සම්කුත් සංක්‍ය සහස්ක සංණය ද අත්සේක් සංණය ? ආශ්‍ය අත්සේක් යන් සහස්ක සංක්‍ය සහස්ක සංක් විස්තර සංක්‍ය සහස්ක සංක්‍ය සහස්ක සංක් කිසියේ කිසියේ සංක්‍ය සහස්ක සංක් කිසියේ කිසියේ සහස්ක සංක් කිසියේ සහස්ක සහස	note any prope	erty in trust for anyone? If s	o, give full particulars	as called for in I above
income Tax file number මබට ඔබේ ගාර්යාවට / ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට * හැපැල් කාර්යාල ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව අතර සිදු ලංකාවේ හෝ විදේශයක යම් බැංකුවල ගිණුම් (ජංගාම ගිණුම්, ඉතිරිකිරීමේ ගිණුම්, ස්ථාවර ගිණුම් යනාදිය) කිසි ද ' එසේ නම්, පහළ සඳහන් විස්තර සපයන්න := සේම සේම සේම ප්‍රයේඛ සේම ප්‍රවේඛ ප්‍රයේඛ ප්‍රයේඛ සේම ප්‍රයේඛ ප්‍රයේඛ සේම ප්‍රයේඛ සේම ප්‍රයේඛ සේම ප්‍රයේඛ සේම ප්‍රයේඛ සේම ප්‍රයේඛ සේම				
Income Tax file number මබට ඔබේ ගාර්යාවට / ස්වාම්පුරුෂයාට හෝ ඔබේ යම් දරුවසුට * තැපැල් කාර්යාල ඉතිරී කිරීමේ බැංකුව සහ ජාතික අතිරී කිරීමේ බැංකුව සහ ජාතික අතිරී කිරීමේ බැංකුව සහ ජාතික සම මා දේ දී එසේ නම්. පහස් සඳහා ජාත්ක සම්පූර්ණ සහ සඳහා ජාත්ක සම්පූර්ණ සහ සඳහා ජාත්ක සම්පූර්ණ සහ සහ ජාතික සහ ජාතික සම්පූර්ණ සහ ජාතික සහ ජ				
income Tax file number මබට ඔබේ ගාර්යාවට / ස්වාම්පුරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට * තැපැල් කාර්යාල ඉතිරි කිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ ගැනුම් සහ ජාතික ඉතිරිකිරීමේ ගැනුම් සහ ජාතික ඉතිරිකිරීමේ ගැනුම් සහ ජාතික සහ	ආරයම් බදු ලිපිගෙන ඇතුයු මි	,		
මබට මබේ භාර්යාවට/ස්වාම්පුරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට* තැපැල් කාර්යාල ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ ගිණුම්. ස්ථාවර ගිණුම් යනාදය) කිසි කිසි ද එසේ නම්. පහත සඳහන් විස්තර සපයන්න :— වෙරිළු වෙතු නාද්ශිකයේ ප්‍රශ්ණ ප්‍රක්ෂ ප්‍රක්ෂ ප්‍රශ්ණ ප්‍රක්ෂ ප				
தில் நில் நில் நில் நில் நில் நில் நில் ந	Income Tax file number			
தில் நில் நில் நில் நில் நில் நில் நில் ந	ම්බට ඔබේ භාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරු	වකුට * තැපැල් කාර්යාල ඉ	තීරිකිරීමේ බැංකව සුඅ	වූ ජාතිත <i>මෙරීමරික්</i>
உயக்கு உயது வாழ்க்கைத் துணேக்கு அல்லது உயது பிள்ளேகளுள் * எவருக்கும் அஞ்சல் அலுவலகச் சேமிப்பு வங்கியும் தேசிய சேய் வங்கியும் தேசிய சேய் வங்கியும் உட்டு இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உள்ள எவையேனும் வங்கிகளில் (நடப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குத் இல்லம் நேரியான் வையிறும் வளிக்குகள் உண்டா? அவ்வாறெனின், குறிப்பிடுக :— Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a sams in Sri Lanka or abroad including Post Office Savings Bank and National Savings Bank? If so state: Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a sams in Sri Lanka or abroad including Post Office Savings Bank and National Savings Bank? If so state: Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a sams in Savings Accounts and Savings Bank? If so state: Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a sams in Savings Bank? If so state: Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a sams in Savings Bank? If so state: Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a sams in Savings Bank? If so state: Do you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts,	න්ව දින්න කරන කරන කරන කරන කරන කරන කරන කරන කරන කර	නුම් (ජංගම ගිණුම්, ඉතිරිකිරි	රීමේ ගිණුම්, ස්ථාවර ගි	ණුම් යතාදිය) <mark>කිසි</mark> වස
Do you, your spouse or any of your children® have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in a Banks in Sri Lanka or abroad including Post Office Savings Bank and National Savings Bank? If so state: இன்ற இல்ல இல்ல இல்ல வரும் முறு இல்ல இல்ல வரும் வரும் வரும் வரும் முறு இல்ல வரும் வரும	உயக்கு, உமது வாழ்க்கைத் துணேக்கு அல்லது உமது பிள்ளேக வக்கேயும் உட்பட இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உள்ள	எனவ்பேரைம் வங்கொளில்	(= 1	ங்கியும் தேசிய சேமிப்பு சேமிப்புக் கணக்குகள்
நிறிக்கு நி	Do you, your spouse or any of your children* have any accoun	nts (Current Accounts, Sav	ings Accounts Fixed	Deposits, etc.) in any
me and Address of Bank Name of Account Holder Account Number இறக்கப்பட்ட தேதி Date on which account was opened prescribed date			කල දිනය	
attiched schedule -01	ne and Address of Bank Name of Account Holder		திறக்கப்பட்ட தேதி Date on which account was	யிலிருந்த மீதி Balance at
The head shed whe - 01				9
White the American State of the Control of the Cont	Add to the second of the secon			
	attention and read will 01	/		

5. ඔබ හෝ ඔබේ භාර්යාව/ස්වාම්පූරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු * ඉතිරිකිරීමේ සහනික පතුවල හෝ අයබදු සහනිකවල හෝ ආණ්ඩුවේ සුරැකුම්පත්වල කිසියම් මූදලක් ආයෝජනය කර තිබේද ? එසේ නම්, පහත සදහන් විස්කර සපයන්න :— ඉදිරි කැමුම්පත්වල කිසියම් මූදලක් ආයෝජනය කර තිබේද ? එසේ නම්, පහත සදහන් විස්කර සපයන්න :— ඉදිරි කැමුම් හැටුම්කෙළු මූදිකා නුම්වනු කැමුම් විස්කුම් * අගලාර අංශ්වාල් අයණ්. නුම්වාර්ලිය :—

Have you, your spouse or any of your children* invested any money in Savings Certificates, Tax Reserve Certificates or

உள்ளு வெளி நல் அத்து நைத்திரும்மலின் பெயர் Name of Holder of Certificate	அறைகள் என்னிகள்க Pumber of Certificates	නිකුත් කළ දිනය ගහ ස්ථානය வழங்கப்பட்ட தேதியும் இடமும் Date and Place of Issue	சாவேச்சீன் இடிடி முதலீட்டுத் தொகை Amount of Investment
the state of the s			
	······		inningan panaingan and

ි මම හෝ ඔබේ භාර්යාව/ස්වාම්පුරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු* පොරොන්දු නෝට්ටු. චෙක්පත් හෝ වෙනත් සුරැකුම් මත හෝ වංචල හෝ ක්ෂ්වල දේපළ උකසට තබාගෙන යම් සුද්ගලයකුට, සමාගමකට හෝ ගවුල් වනපාරයකට යම් මුදලක් ණයට දී තිබේ ද ? උසේ කම් දහන සදහන් විස්තර සපයන්න :—

இது வாழ்க்கைத் துண் அல்லது உமது பிள்ளேகளுள்* எவரும், எவரேனும் தனியாளுக்கு, ஏதேனும் கம்பனிக்கு அல்லது பங்குடைமைக்கு வாகுகுதில் மத்திரங்கள் மீதும், காசோலேகள் மீது அல்லது வேறு பிளேப்பொறுப்பின் மீது அல்லது அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தை கடைமாகம் வைத்ததன் மீது ஏதேனும் பணத்தைக் கடன் கொடுத்திருக்கிறீர்களா ? அவ்வாறெனின், குறிப்பிடுக :—

Here you, your spouse or any of your children cloaned any money to any individual company or partnership on promissory notes, cheques or other security or on the hypothecation of movable or immovable property? If so state:-

ණය ගැනුම්කරුගේ නම සහ ලිපිනය යොත් කැත්මියකුෆින් ධෙසලය ලැනෙගිසුය Name and Address of Borrower	ණය මුදල දුන් දිනය සහ ණය මුදලේ පුමාණය கடன் வழங்கப்பட்ட தேதியும் தொகையும் Date and Amount loaned	ලොලී පුමාණය බාட්ද බීනුග් Rate of Interest	මජපුවේ අංකය. යන දිනය உறுதியின் இலக்க மும் தேதியும் No. and Date of Deed	றைறிப்படு இர நொத்தாரிசின் பெயர் Name of Notary
·				

ී. ඔබ හෝ ඔබේ භාර්යාව/ස්වාම්පුරුෂයා හෝ ඔබේ යම් දරුවෙකු* යම් ස්කන්ධ. කොටස් හෝ සෘණ පනු සතුව සිටි ද ? එසේ නම්, පහත සදහන් විස්තර සපයන්න —

தீர், உமது வாழ்க்கைத் துரீண அல்லது உமது பிள்ளேகளுள்* எவரும், எவயேனும் பங்குத்தொகுதிகள், பங்குகள் அல்லது தொகுதிக்கடன் பத்திரங்கள் வைத்திருக்கிறீர்களா ? அவ்வாறெனின், குறிப்பிடுக :—

Do you, your spouse or any of your children* hold any stocks, shares or debentures? If so state:-

മോലെ හිම්යාගේ නම பங்குடையவரின் பெயர் Name of Shareholder	සමාගමේ නම සහ ලීඑනය கம்பனியின் பெயரும் முகவரியும் Name and Address of Company	ದ තු කොට ස ගණ ත வைத்திருக்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை Number of shares held	මල දී ගත් දිනය කෞණ්ඩාණකුළු ජීයුති Date of purchase
		1 topped a control	176

No.	உமது வாழ்க்கைத் துணே அல்லது உமது பிள்ளேகளுள்" எவரும் ஏதேனும் தொழில் முயற்சியில் ஏதேனும் பணத்தை முதலீடு செய்திருக்கிற வாதெனின், அத்தகைய முதலீடு பற்றிய முழு விபரங்களேயும் தருக.
	e you, your spouse or any of your children* invested any monies in any business venture? If so, give full particulars
inve	stment.

-	
territories.	
Name of Street	
-	
Name and Address of the Owner, where the Owner, which the	
	,
Luna	
201	
200	් හෝ ඔබේ හාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම දරුවකුට* විදේශයක යම් වත්කම් තිබේ ද ? එසේ තිබේ තම,
	ඒ වත්කම්වල ස්වභාවය සහ ඒ ආයෝජනය කළ දිනය සදහන් කරන්න.
B. CO	ை உலது வாழ்க்கைத் துண்க்கு அல்லது உமது பிள்ளேகளுள்* எவருக்கும் வெளிநாட்டில் எவையேனும் சொத்துக்கள் உண்டா ? அவ்வாதெ கூல் டெயரையுல் அத்தகைய சொத்துக்களின் தன்மையையும் முதலீட்டுத் தேதியையும் குறிப்பிடுக.
	e you your spouse or any of your children any assets abroad? If so state the name of the country, nature of such assets an
10	investment.
-	
-	
-	
-	
2 6	The second secon
	ත දිකයේ දී ඔබ වෙත හෝ වෙනත් යම් තැනැත්තකුගේ හාරයේ තිබුණු ඔබ සතු මුදල් කිවරේදයි විස්තර කොට මුදලේ පුමාණය ත්තාගේ නම සහ ලිපිනය ද සදහන් කරන්න.
aleste aleste	வனாலை வூடு கூறியன்று உம்மிடமுள்ள அல்லது வேறு எவரேனும் ஆளின் கட்டுக்காப்பிலுள்ள உம்து காசு விபரங்களேத் தருவது
	ாகையையும் அத்தகைய ஆளின் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக.
	letails of your cash with you or in the custody of any other person at the prescribed date and state amount and name and add
	ch person.
Total Control	
-	
LARST AND LOSS	
-	

අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සදහන් කරන්න :— இத்த இது அது அதுக்கைக் துணேயோ அல்லது உழது பிள்ளேகளுள்* எவருக்கும், எவையேனும் மோட்டார் வாகளங்கள், மோட்ட) දරුවකුට* (රේ තම, ඒ දු iuடாத) ක්කික කෙකෙස ඩොැල ver? If so, වූ
තනරයේ (කැපු හෝ නොකැපු) මැතික් ගල් රත් හෝ රිදී ඔබට හෝ ඔබේ ස්වාම්පුරුෂයාට/භාර්යාවට හෝ ඔබේ යම් ක් තහොත් ඔබ හෝ ඔබේ ස්වාම්පුරුෂයා/භාර්යාව හෝ ඔබේ දරුවත් අතුරිත් යම් දරුවකු පත්තකව තිබේ ද ? එ විස්කරයක් සඳහා ක්ෂේකයේ නුණු විස්ත්රිකාව මණ්ඩුදුරුණ් නිස්කරේ නම් අම්ලේණ නිස්කරණ ක්ෂේකයේ (uicme දිරුවරුවක් නිස්කරණ නිස්කරණ නිස්කරණ ක්ෂේකයේ ස්වාම්ප්රිය නිස්කරණ නිස්කරණ නිස්කරණ ක්ෂේකයේ වී දරුවක්ව නිස්කරණ නිස්) දරුවකුට* (රේ තම, ඒ දු iuடாத) ක්කික කෙකෙස ඩොැල ver? If so, වූ
තතරයේ (කැපු හෝ කොකැපු) මෑ හිසත් ගල්. රත් හෝ රිදි ඔබට හෝ ඔබේ ස්වාම්පූරුෂයාට/ගාර්යාවට හෝ ඔබේ යම් කැපහොත් ඔබ හෝ ඔබේ ස්වාම්පූරුෂයා/ගාර්යාව හෝ ඔබේ දරුවත් අතුරින් යම් දරුවකු සත්තකව නිබේ ද ? එ විස්තරයක් සදහන් කරන්න. මීමා සංකෘත කාර්ගානේ බණ්ණිකායේ මණ්ඩුනයේ පුළුගනු සිතා සාගයේක, (பட்டைதிட்டப்பட்ட පුළුගනු සම්බාධ කරන්න මණ්ඩුනයේ පිළිඳු පිළිඳු කරන හි ඉත් හි හි හි හි හි සි හි සි හි ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න ප) දරුවකුට* (සේ නම්, ඒ දු රාධකාරකාර නොහො ටොග්ලා ver? If so, වු
අතරණ (කැපු හෝ නොකැපු) මැනික් ගල්, රන් හෝ රිදී ඔබට හෝ ඔබේ ස්වාම්පුරුෂයාව/ගාර්යාවට හෝ ඔබේ යම් කැතහොත් ඔබ හෝ ඔබේ ස්වාම්පුරුෂයා/ගාර්යාව හෝ ඔබේ දරුවන් අතුරින් යම් දරුවකු සන්තකව තිබේ ද ? එ විස්කරයක් සදහන් කරන්න. මුණු සංක්ෂා කරන්න විස්කර්ෂා 'සංක්ෂා ධණ්ණයෙනින්' නේශුරිග ඉහසේක (ප්රකර්දිය ප්රශ්ණ අදිය සිරිය ක්ෂාක්ෂකය කියා කරන්න විස්කර්ෂා 'මණ්ණුණයේ නුණ්ණුණුණුණුණුණුණුණුණුණුණුණුණුණුණුණුණුණු	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
ආකරණ (කැපු හෝ හොසැපු) මැහිස් ගල්, රත් හෝ රිදී ඔබට හෝ ඔබේ සවාම්පුරුෂයාට/ගාර්යාවට හෝ ඔබේ යම් කුසහොත් ඔබ හෝ ඔබේ ස්වාම්පුරුෂයා/ගාර්යාව හෝ ඔබේ දරුවත් අතුරින් යම් දරුවකු සත්තකව තිබේ ද ? එ විස්කරයක් සඳහන් කරන්න. මැහැ. පාලා හොල්කෙනුන් නුදිහා පොදු විශ්දිකයකින් හේ ගේල්ගේ ඉහසේක, (பட்டை දින්ද්ය්වාද්ය ශුණ්නුන් වේ කළ දින්ද්ය්ව මාත්ත ඉතින් නැති කරන්න් මණ්ඩිත්තමේ මණ්ඩුන්ගේ ශුණ්නුන් සංකර්ණය කෘත්තිල් මණ්ඩල් හේ ? නුණ්ඩ් විශ්ය අව මාත්ත නොගේ නොත්තාවේ ගේ කාල් your children* own or possess jewellery, precious stones (out or uncut), gold or sill description of such articles. Wife කිය හිතිය සංකර්ග නිර්ක කිය හේ දරුවකුට සහ මෝටර් වාගත, මෝටර් බෝට්ටු හෝ වේද මාතට හෝ ඔබේ තාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට * යම් මෝටර් වාගත, මෝටර් බෝට්ටු හෝ වේද අයිකට තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
ත්තරයක් පදහන් කරන්න. විසිය දිය දිය දිය දිය දිය දිය දිය දිය දිය ද	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
ත්තරයක් පදහන් කරන්න. විසිය දිය දිය දිය දිය දිය දිය දිය දිය දිය ද	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
ත්තරයක් පදහන් කරන්න. විසිය දිය දිය දිය දිය දිය දිය දිය දිය දිය ද	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
තියන්ගත් ඔබ හෝ ඔබේ ස්වාම්පූරුෂයා/ගාර්යාව හෝ ඔබේ දරුවන් අතුරන් යම දරුවකු සිනිසාකට විශ්ය ද විසිත්රයක් සඳහන් කරන්න. මිනිසා ද පසු කැල්කෙන් දුර්ණෙමිය දුරුණෙමිය සඳහා විශ්ය සම්බන්ග කොල්ගෙන් සහ සම්බල් සම්බන්ග සහ දරුවකු සිනිසා සහ ද සම්බන්ග සහ සම්බන්ග සහ සම්බන්ග සහ දරුවකුට සහ සහ සහ සම්බන්ග සහ දරුවකුට සහ	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
තියන්ගත් ඔබ හෝ ඔබේ ස්වාම්පූරුෂයා/ගාර්යාව හෝ ඔබේ දරුවන් අතුරන් යම දරුවකු සිනිසාකට විශ්ය ද විසිත්රයක් සඳහන් කරන්න. මිනිසා ද පසු කැල්කෙන් දුර්ණෙමිය දුරුණෙමිය සඳහා විශ්ය සම්බන්ග කොල්ගෙන් සහ සම්බල් සම්බන්ග සහ දරුවකු සිනිසා සහ ද සම්බන්ග සහ සම්බන්ග සහ සම්බන්ග සහ දරුවකුට සහ සහ සහ සම්බන්ග සහ දරුවකුට සහ	ப்படாத) விலே தகைய பொரு ver? If so, g
විස්තරයක් කදහන් කරන්න. කිරීම් පළමු කැල්කෙන් ඉදිනිස් කිරීම විස්තරයක් දියා සු විස්තරයක් දියා සු කිරීම් සහ දියා සියා සියා සියා සියා සියා සියා සියා ස	ப்படாத) விலே தகைய பொரு ver? Ifso,g
வர் இது வருக்கைத் துள்ளயர் உயது பிள்ளேகளில் " எவ்குமோ நகைகளே, பட்டைதட்டப்பட்ட அல்லது பட்டைதட்டப் இல்லது பட்டைத் அல்லது வள்ளியைச் சொந்தமாக அல்லது உடைகளையாக வைத்திருக்கின்றிர்களா? அல்லாறெனின், அத் இல்ல இல்லது உயர் இல்லது உயர் இல்லது இல்ல இல்லது பட்டிய இல்லது பட்டிய இல்லது பட்டிய இல்லது பட்ட இல்லது பட்டிய இல்லது பட்டிய இல்லது பட்டிய இல்லது இல்ல	ver? If so, g
ම්වා ක්ෂුම්ක මුවා විධා කිරීම විශාග ප්‍රත්‍ය ක්ෂාව විධා ක්ෂුම්ක සහ	ver? If so, g
Do you or your spouse or any of your children* own or possess jewellery, precious stones (out or uncut), gold or silvescription of such articles. Wife අ උපාර්ග ල පහත් කියි හාරයාවට (ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම දරුවකුට* යම් මෝටර් වාහන, මෝටර් බෝට්ටු හෝ වෙන අයිකට කිය ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	ver? If so, g
මබට හෝ ඔබේ භාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට* යම් මෝටර් වාගත, මෝටර් බෝට්ටු හෝ වේද අවසට තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න —	
මබට හෝ ඔබේ භාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට* යම් මෝටර් වාගත, මෝටර් බෝට්ටු හෝ වේද අවසට තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න —	
මබට හෝ ඔබේ භාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට* යම් මෝටර් වාහන, මෝටර් බෝට්ටු හෝ වේද අයිකිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	
මබට හෝ ඔබේ භාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට* යම් මෝටර් වාහන, මෝටර් බෝට්ටු හෝ වේද අයිකිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	-
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :— இத்த இது இருந்தைத் துத்தையோ அல்லது உமது பிள்ளேகளுள் * எவருக்கும் எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	-
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :— இத்த இது இருந்தைத் துத்தையோ அல்லது உமது பிள்ளேகளுள் * எவருக்கும் எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :— இத்த இது அருந்தனத்த துண்ணோ அல்லது உமது பிள்ளேகளுள் * எவருக்கும், எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :— இத்த இது அருந்தனத்த துண்ணோ அல்லது உமது பிள்ளேகளுள் * எவருக்கும், எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :—	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :— இத்த இது இருந்தைத் துத்தையோ அல்லது உமது பிள்ளேகளுள் * எவருக்கும் எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	
අයිතිව තිබේ ද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සඳහන් කරන්න :— இத்த இது இருந்தைத் துத்தையோ அல்லது உமது பிள்ளேகளுள் * எவருக்கும் எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	and Dockm
ுக்கு நடிக்கு வாம்களைக் குழ்ணமோ அல்லது உமது பிள்ளேகளுள்* எவருக்கும் எவையேனும் மோட்டார் வாகனங்கள், மோட்ட	නත නලපෙග
உழக்கு உழது வாழ்க்கைத் துணேயோ அல்லது உழது பிளங்களுள் " எவருக்கும் எவையேனும் மோட்டா வாகனங்கள், மோட்ட	-4.5
and the state of t	_ாாப படகுகள
விசையால் இயங்கும் வேறு வாகனங்கள் சொந்தமாகவுள்ளனவா ? அவ்வாறெனின், குறப்பிடுக :— Do you, your spouse or any of your children* own any motor vehicles, motor boats or other power driven vehicles?	If so stute:
Do you, your spouse or any of your children own any motor venteres, motor boats of other power driven venteres:	11 50, 51410.
වර්ගය වෙන්ද යනු වලා වර්ගය වර්ගය ලිගිණදීමේ අංකය	මලට ගත
பற்ற விறு விறு விறு விறு விறு விறு விறு விற	Garata
வாகனத்தின் மாதிய	Date of p
Type of vehicle Make Registered No.	Date of p
and (ruiser Jeep 1040-19 65-0595	
Manufacture and the second sec	

14. කියමිත දිනයේ දී ඔබට හෝ ඔබේ ගාර්යාවට/ස්වාම්පුරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට* අයිභිව හිටෙන නැතහොත් ඔබ. ඔබේ භාර්යාව|ස්වාම්පුරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු සත්තකයේ තිබෙන සියලු නිශ්වල දේපළ පිළිබද සම්පූර්ණ විස්නර සදහන් ක්රන්න.

விடுக்கப்பட்ட தேடுமன்ற உங்கிடல் உழுத வாழ்க்கைத் துளோவிடம் அல்லது பிள்ளேகளுள் "எவரிடமும் சொந்தத்திலிருந்த அல்லது உடைமைக்கிருந்த அகைவற்ற எல்லா அதனமும் பற்றிய முழு விமாங்கியவும் தஞ்க :— Give full particulars of all immovable property owned or possessed by you, your spouse or any of your children" as at the prescribed date.

Name of Land Situation By whom acquired Situation By whom acquired From whom acquired Gift or pure	sரடையா வனவா) இலக்கமும் Date and No.	வோற்டுவில் நி தெத்த்சரிசின் பெயர் Name of Notary	තැතිගෙන් මුජු ඉඩමක් ද යන වග පොදුරිදුගුණු සංගම්භා ඉත්තෙනු ශිකුණුස් සෞඛ්ධය Whether Agricultural
No. 174, Pampart Rd. Kotte Self Pradeeping Purcha	ase	Deepani wieseron	or bare land Bare
Athul Kotte, Kotte. Hettiarachchi			Duik
Isuru place, Gothatura Gothatura - wife Purcha	250	9 4 1 2 41	
37/25 0		Sundan De Aluis	House
35/2, 1st Lane, Pellavatte Wife & I Masala Agricul Ourch			
Asiri uyana, turka turka	ase	Thulasi wimalasew	-
pell qualte			House

සාම්කාර්මක දේශද සම්බන්ධයෙන් පහත සදහන් විස්තර සපයන්න :— සාම්බන්ග තුනෙන් වනුදැම්ම විශ්ලාලම නිවැත්තේක් ළැක :— In respect of Agricultural property give the following particulars:

port on		අක්කර ගණන ඉදි වඩා ඇති බෝගයේ භාමි න්. රමර ආදි විශයෙත්) Acreage		ඔබ විසින් ඉදිකරන ලද ගොඩනැගීලී කචරේ ද යන වග உம்மாණ இருமானிக்கப்பட்ட	
Name of Land		少局中	තොමේරු முதி ராதது Imma- ture	ວົວ) ໝູສົ ່ມພິກີເມ່ ມະເ ສຍ Not planted	கட்டிடங்களின் தன்மை Nature of buildings constructed by you
		1.53			
		THE RESERVE LANGE	1 1 1 1 1 1 1 1	Barrier Co.	
\\					

කිවාස දෙපළ සම්බන්ධයෙන් පහත සදහන් විස්තර සපයන්න :— අධ්ම සුනාගේ මුදුරුණ්ඩ ලැගීමටම :— In respect of house property state:—

ඉඩමේ නම சைனியின் பெயர் Name of Land	තක්සේරු අංකය மதிப்பீட்டு ,இலக்கம் Assessment	ලැබෙන කුලිය බොතුරාපාட්ட வாடகை Rent received	ஒදිකල දීතය நிருமாணத் தேதி Date of Construction

15. ඔබ හෝ ඔබේ හාර්යාව/ස්වාම්පූරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු* කිසියම් මුදලක් ණයට ගෙන තිබේද ? එසේ නම්, පහත සදහන් විස්තර සපයන්න —

தூ. உமது வாழ்க்கைத் துணே அல்லது பிள்ளேகளுள்* எவரும் ஏதேனும் பணம் கடன் வாங்டியிருக்கிறீர்களா ? அவ்வாறெனின், குறிப்பிடுக :— Have you, your spouse or any of your children* borrowed any money? If so state:-

ණයට ගත් මුදල දොළුණේ මටුවර පුරු මිළුණය Amount borrowed	ණයටගත්දීනය නුළුහුකෙරෙක් නොත්මා අනුව Date of such Borrowing	கை பெ மன்னை டூடிடி பே இ ராமனை மின் எனி மை நான்றின் இரும் இரு முற்றை வெளி நான்றின் வெளி வின்றின் விளிக்கி எந்நிறுவனத்திடமிருந்து அல்லது எவ்வாளிட்ட மிருந்து கடன் பெறப்பட்டதோ அந்நிறு வனத்தின் அல்லது அவ்வாளின் பெயரும் முகவரியும் Name and address of institution or person from whom borrowed	றை ர අලය அளிக்கப்பட்ட பிணப் பொறுப்பு Security offered	இප්පුවේ අංකය සහ තොපාරීස් ගේ නම உறுதியின் இலக்கமும் தொத்தாரிசின் பெயரும் Deed No. and Name of Notary	றிவற்ற දින්නේ දී தைவ விலு இழி விதிக்கப்பட்ட தேதி யன்று கொடுக்க வேண்டிய கடன் தொகை Amount owing at prescribed date
6,000,000	,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	Bank of ceylon	,		4,583,226
	······································				

питетр , की , , දේ, පොටස

PART 'B'

පළමුවෙන්ම පුසාගයක් කිරීමට නියමිත වූ දින පැවති වත්කම් හා බැරකම් පිළිබද පුකාශය (වාර්මක පුසාගය කරන තැනැත්තන් විසින් පමණක් සම්පූර්ණ කළ යුකුශ) வெளிப்படுத்துகையொன்று செய்வதற்கு முதலில் தேவைப்படுத்தப்பட்ட தேதியன்று இருந்தவாறுன சொத்துக்கள், பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்துகை

(வருடாந்த வெளிப்படுத்துகையைச் செய்கின்ற ஆட்களிஞல் மட்டுமே பூரணப்படுத்தப்பட வேண்டியது)

Declaration of Assets and Liabilities as at the date of first being required to make a declaration

(To be completed by persons making the annual declaration only)

1.	කිසියම් තැනැත්තෙක් ඔබ. ඔබේ හාර්යාව/ස්වාම්පූරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු* වෙනුවෙන් කිසියම් දේපළක් භාරයක් වශයෙන් දරුවේද එසේ නම් එම දේපළෙහි නම. පුමාණය සහ පිහිටීම ද එය අත්කර ගැනීමේ දිනය ද ඇතුළත්, සම්පූර්ණ විස්තර සදහන් කරන්න உழுத்த வாழ்க்கைத் துணேக்காக அல்லது உழுது பிள்ளேகளுள் * எவருக்காகவும் ஏதேனும் ஆதனத்தை எவரேனுமொருவர் தம்பிக்கைப்பொறுப்பில் வைத்திருந்தீர்களா? அவ்வாறெனின், ஆதனத்தின் பெயர், பரப்பளவு, அமைவிடம், கொள்ளப்பட்ட தேதி என்பன உட்பம் முழு விபாங்களேயும் தருக. Did anyone hold any property in trust for you, your spouse or any of your children*? If so, give full particulars, including name, extent and situation of property and date of acquisition.
	The same of the sa
2	ඔබ. ඔබේ හාර්යාව/ස්වාම්පුරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු* කිසියම් දේපළක් යම් කෙන්කු වෙනුවෙන් හාරයක් වශයෙන් දරුවේද ? එසේ නම් ඉහත අංක 1 හි අසා ඇති අයුරු සම්පූර්ණ විස්තර සපයන්න.
	🏂 உழது வாழ்க்கைத் துணே அல்லது உழது பிள்ளேகளுள் * எவரும் ஏதேனும் ஆதனத்தை எவரேனுமொருவருக்காக நம்பிக்கைப், பொறுப்பில் வைத்திருந்தீர்களா ?
	அவ்வாறெனின், மேலே 1 ல் கேட்கப்பட்டுள்ளவாருன முழு விபரங்களேயும் தருக.
	Did you, your spouse or any of your children* hold any property in trust for anyone? If so, give full particulars as called for in 1 above.
	ආදායම් බදු ලිපිගොනු ලංකය කලගැන හැබිම සෞඛ්ද මුහම්සේ Income Tax file number
	ඔබට, ඔබේ භාරයාවට / ස්වාම්පුරුෂයාට හෝ ඔබේ යම් දරුවකුට * තැපැල් කාර්යාල ඉතිරිකිරීමේ බැංකුව සහ ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව ඇතුළු ශු ලංකාවේ හෝ විදේශයක යම් බැංකුවල ගිණුම / (ජංගම ගිණුම, ඉතිරිකිරීමේ ගිණුම්, ස්ථාවර ගිණුම් යනාදීය්) කිසිවක් විබුණෙද ? එසේ නම්, පහත සඳහන් මිස්නර සපයන්න :—
	உமக்கு, உமது வாழ்க்கைத் து?ணக்கு அல்லது உமது பிள்?ளகளுள் * எவருக்கும் அஞ்சல் அலுவலகச் சேமிப்பு வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் உட்பட இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உள்ள எண்பெனும் வங்கிகளில் (நடப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், நிலேயான வைப்புக்கள் முதலிய)
	எலையேனும் கணக்குகள் இருந்தனவா? அவ்வாறெனின், குறிப்பிடுக:— Did you, your spouse or any of your children* have any accounts (Current Accounts, Savings Accounts, Fixed Deposits, etc.) in any Banks in Sri Lanka or abroad including Post Office Savings Bank and National Savings Bank? If so state:-
	ගිණුම විවෘත . තියමිත දිනයේ ද

බැංකුවේ නම සහ ලිපිනය. නත්වේණ ශිටාපලර ගුනෙහිපුර Name and Address of Bank	டு சூடு கிடுமானி விட சுணக்கு வைத்திருப்பவரின் பெயர் Name of Account Holder	ගිණුම අංකදා සෛස්ල இலக்கம் Account Number	ගිණුම විවෘත කළ දිනය නොජෙලුන් නිවාජ පේවිධ ජෙනුනි Date on which account was opened	තියමිත දිනයේ දි පැවති ශේෂය බැඹුෂ්ෂේප්පේප
······	,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	1		
The transfer of the state of th	1,			
				. 1

இர். உண்டும் மறுக்கைத் தினா அல்லது. உமது பிளிக்களுள் " எவரும் சேமிப்புச் சான் நிதழ்களில், வரி ஒதுக்குச் சான் நிதழ்களில் அல்லது. அரசாகேம், பின்னப் பத்திரங்களில் ஒதேனும் பணத்தை முதலிடு செய்திருத்திர்களர் ? அல்மாறொளின், சூறிப்பிகே :— මම හෝ මමේ තාර්යාව/ස්ථාමපුරුවයා හෝ මමේ යම් දරුවකු^{*} අතිරිකිරීමේ සහතික පතුවල හෝ අයමදු සහතිකවල හෝ ආණ්ඩුවෙ පුරැකුම්පත්වල කිසියම් මුද්ලක් ආයෝජනය කර තිබුණේද ? එසේ නම්, පහත සඳහන් විස්තර සපයන්න ;—

Had you, your spouse or any of your children* invested any money in Savings Certificates, Tax Reserve Certificates or Government Securities? If so state,...

	The second secon	Name of Holder of Certificate
mediana andonomeno o o o o o o o o o o o o o o o o o o	Number of Certificates Date and Place of Issue Amount of Investment	சான், நிதுர்களின் எண்ணிக்கை
- I The state of t	Date and Place of Issue	තිකුත් කල දිනය සහ ස්ථානය හැම්ක්රේගප්ප රැනි මැත් නිපාලය
	Amount of Investment	ආයෝජිත මුදල ඉදල

මම හෝ මමේ කාර්යාව (ප්වාමපුරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු* පොරොන්දු නෝවවු වෙන්පත් නෝ වෙනත් . සුරැකුම් මත නෝ වැවල හෝ එක්වල දේපළ උකසට ඔබා ගෙන යම් පුද්ගලයකුට, සමාගමකට හෝ ගවුල් වනපාරයකට යම් මුදලක් ණයට දී නිබුණේද ? එසේ නමු. පහත සදහන් විස්තර සපයන්න :—

் உரு வழுக்கைத் திண்ட அல்லது உயது பிளிவேகளுள் * எவரும், எவிசேனும் தனியாளுக்கு, ஏதேனும் கம்பளிக்கு அல்லது பங்குடைமைக்கு கண்டமனம் வைத்ததன் மீது ஏதேனும் பணத்தைக் கடன் கொடுத்திருந்திக்களா ? அல்லாறொனின், குறிப்படுக :—

Had you, your spouse or any of your children* loaned any money to any individual, company or partnership on promissory notes, cheques or other security or on the hypothecation of movable property? If so state:-

கின் ஆதுகேக்கு என் அடி அது அது இத்து அது அது அது அது அது அது அது அது அது அ
கூය මුදල් දුන් දිනය යන கூය මුදල් පූමාණය கட்ள் வழக்கப்பட்ட தேதியும் தொளையும் Date and Amount loaned
පොලී පුමාණය හැටා හේ නිර Rate of Interest
මාජපුවේ අංකය සහ දිනය உறுதியின் இலக்க மும் தேதியும் No. and Date of Deed
கோற்றிக்கின் வி நொத்தாரிகள் பெயர் Nume of Notary

ම්බ හෝ මැබේ භාරියාව (ස්වාම්පුරුෂයා හෝ ඔබේ යම් දරුවෙක්" යම් ස්කන්ධ, සොටස් හෝ සෘණ පසු සතුව. සිටියේ ද ී එසේ නම් පහත පදහන් විස්තර සපයන්න --

திர் உயது வாழ்க்கைத் தினா, அல்லது உயது பிள்ளேகளுள் * எவரும், என்பமேறும் பங்குத்தொருதிகள், பங்குகள் அல்லது தொகுடுக் கடன் பத்திரங்கள் எவத்திருந்திர்களா ? . அல்லாறேனின், குறிப்பிகே :—

Did you, your spouse or any of your children* hold any stocks, shares or debentures? If so state:-

മോറ്റ് മീയമാത് മയ ചിത്രണ കണ്ണ് Auur Name of Shareholder
മലാത്യം മല മമ ്രമാച മർഗനിയിന് വെലരുക് ഗ്രമോദിപൂർ Name and Address of Company
മരു කොටස් மகர்ம கைத்திருக்கப்படும் பங்குகளின் என்ணிக்கை Number of shares held
@G ? and ? a

8) මනිමානි කරනවා (ස්වාම්පුරා සහ භෝ මාම යම් දරුවකු" යම් වසපාරයක් යම් මුදලක් ආයෝජනය තර එළුගේද ? එසේ නම්, ජ ආයෝජනය මළිබද සමපූරණ මහතර සමයන්න

இது நூறு கூறிக்கைத் துள்ள அல்லது உயது பிள்ளேனுள் " எவரும் எதேனும் தொழல் முயந்சியில் எதேனும் பணத்தைபுதலிடு கிச்பதிருந்திக்கள் ? ஆலிவரிறவானுமைக் முகலிடு செய்யவ்வட்ட தேதியும் தொலையும் உட்டம். அத்தலைய முதலிடு மற்றிய முழு விமாக்கியைும் தருக் இதியி இவர்குவானுமைக் கொள்கு விழுவரிகளின் பலவிலி வரு வரும்வர் வரு būstiress vēnturē? If socgive full purticulurs of such investment.

ම්මට හෝ ඔබේ භාර්යාවට/ස්වාම්පූරුෂයාට හෝ මමේ යම් දරුවකුට" විදේශයක යම් වන්නම් නිඩුණේ ද ? එසේ නීමේ නම් රටේ කම් ඒ වන්නම්වල ස්වභාවය සහ ඒ ආසේජනය කළ දිනය ප්දහන් කරන්න.

உண்டு உயது வாழ்க்கைத்துளோக்கு அல்லது உயது பிளிளகளுள்" எவருக்கும் வெளிநாட்டில் எனவமேறும் சொத்துக்கள் இருந்தனவர? கல்லூறெனின், காட்டின் பெயரையும் அத்தனைய சொத்துக்களின் தன்மையையும் முதலீட்டுத் தேதியையும் குறிப்பிகே. Had you, your spouse or any of your children" any assets abroad? If so state the name of the country, nature of such assets and

Haid you, your spouse or any of your children* any assets abroad? If so state the name of the country, nature of such assets and date of investment.

තියම්ස දීමක වෙස හෝ වෙසස් එම් නැවැස්සාසුගේ භාරයේ සිබුණු මම සතු මුදල් සාවභේදය වස්සර කොට මුදල් පුමාණය ද ජ සැසැස්සාගේ සම සහ ලිපිසය ද සඳහන් සරන්න. මෙළිසේවරු පිළමුගණ්තු දෙස්වැක්ලුල්ල මෙහැම පිහැතු අතුරුතුම සුකිණ සේලිසේටරාහිලුල්ල දෙසළ සැස හැඳස්ස්කළ් සුලහළයණ

10.

കള്ക്കുടന്നത്തെയുൾ, കുള്ളത്തയ കുതിൽ വെയന്നയുൾ ശ്രദ്ധേതിയായ ഉറ്റ്വാരുക. Give details of your cash you had with you or in the custody of any other person at the prescribed date and state amount and name and

Give details of your cash you had with you or in the custody of any other person at the prescribed date and state amount and name and address of such person.

ardinire parties	ன. வங்கமின் பெயரையும் முகவரிக குல்லிறக.	மது பிளிக்களுள் மையும், அத்தகைய en® a safe deposi cribed date.	் எவருக்கும் ஏறேனும் வங்க் இல்வறையானது வாடன்கச t vault in any Bank? If so	பில் காப்பான ஸ்வப்பு நில்வறையொன்று உள் க்குப் பெறப்பட்ட தேதியையும், அத்துடன் அதிவ state name and address of Bank, date on v				
annum mining			,					
TOTAL DESIGNATION OF THE PARTY	and a superior of the superior							

Management of the State of the								
Management Management of the Control	***************************************		/					
and the same of th	***************************************	***************************************						
තිදුන්ගෙන් අ තිදුවනවල හි ඉදිලින දැනුණු අතුරුණු දුන්නේ බිහැනිකානුණු ද	අතර නැ. (කුළු හෝ නොකැපූ) මැනික් ගල්, රත් හෝ ඊදී ඔබට හෝ ඔබේ ස්වාම්පූරුෂයාට/හාර්යාවට හෝ ඔබේ යම් දරුවකුට* අයිසි කැතහොත් ඔබ හෝ ඔබගේ ස්වාම්පූරුෂයා/හාර්යාව හෝ, ඔබේ දරුවත් අතුරින් යම් දරුවකු සන්තකට තිබුණේ ද ? එසේ න ඒ දවාවල විස්තරයක් සදහන් කරන්න. මෙම කොල්කෙළේ ඉඩිකාරියා உழுது பிள்ளேளில் * எவருமோ நகைகளே, (பட்டைதீட்டப்பட்ட அல்லது பட்டைதீட்டப்படாத) விலேயுமர், விலாத்தைக் அல்லது வெள்ளியைச் சொந்தமாக அல்லது உடைமையாக வைத்திருக்கேன்றீர்களா ? அவ்வாறெனின், அத்தகைய பொருள்கள்							
Did you or you description	Did you or your spouse or any of your children* own or possess jewellery, precious stones (cut or uncut), gold or silver? If so give description of such articles.							

*								

අයිතිව තිබු දෙගුණු, දෙගුණු ක්කළපැත් මුප	தி ද ? එසේ නම්, පහත සඳහ வாழ்க்கைத் துல்ணக்கு அல்லது உமத நூகும் வேறு வாகனங்கள் சொந்தம	තන් විස්තර සදහ u பிள்ளேகளுள் * எ வாக இருந்தனவா?	ත් කරත්ත :— வருக்கும் எவையே ் டே அவ்வாறெனின், குறிப்பிடும	න, මෝටර් බෝට්ටු හෝ වෙනත් බලවේග ontient வாகனங்கள், மோட்டார்ப் படகுகள் s :— other power driven vehicles? If so, stute:				
our c	තය කුමක්ද යන වග කොළුඹුණ ගැනිබ ype of Vehicle	වර්ගය தயாரிப்பு Make	ලියාපදිංචි අංකය பதிவுசெய்யப்பட்ட இலக்கம் Registered No.	ම්ලට ගත් දිනය [©] armindන් வூத் இ Date of Purchase				
9								
	/.							

				·				

13

කියමිත දිනයේ දී ඔබට හෝ ඔබේ හාර්යාවට/ස්වාමපූරුමයාට හෝ ඔබේ යම් දරුවකුට* අයිහිව තිබුණු තැසහොත් ඔබ, ඔබේ හාර්යාව/ස්වාමපූරුමයා හෝ ඔබේ යම් දරුවකු සත්තකයේ. තිබුණු සියලු නිශ්වල දේපල පිළිබඳ සම්පූර්ණ විස්තර සදහන් කරන්න. 14.

alsearn Casmarys which in a was eighten and a second of the content of the first second of a second of the second

Give full particulars of all immovable property owned or possessed by you, your spouse or any of your children" as at the prescribed date:-

வசுவைக்குறை ஒடுத்து ஒ வுகையைத் தீழ் ஒடுத்தி ஓ பறை மே கமத்தொழிற் காணியா அல்வது வேற்றுக் காணியா Whether Agricultural			Town to the second		200	1000	* **				
CONTON SCIENT TO SERVE PROPERTY NAME OF NOTATY	To the state of th									*****	
access can an read a pipular appliant appliant appliant Date and No. of Deed											
qdadaa (alabaaa) anad anad anada ana											
අත්කරගතු දැමුවේ කවුරුත්ගෙන් ද යන වග நூசிடமிலுற்ற கொள்ளப்பட்டது From whom acquired											
අත්කරගනු ලැබුවේ කවුරුත් වයින් ද යන වග unryrei Gereientot ැණු By whom acquired			0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0				1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1				
eges grandell_te Situation											
pace no											

வூகிவைச்சின் දෙනල සම්බන්ධයෙන් එහන සදහන් විශ්නර ශපයන්න — கமத்தொழில் ஆதனம் தொடர்பில் பின்வரும் விபாங்களேத் தருக :— In respect of Agricultural property give the following particulars :-

) : අතිමේ තම අපෝබ්ණ වෙසා්	වඩා ඇති බෝගයේ නම (තේ. ඊබර් ආදි වශයෙන්) භාත්අස්සේවයලිග් වඟිනින් ඉණ්ණය	q	விவை மக்கை எக்கர் அளவு Acreage	ඔබා විසිත් ඉදික්රත ලද ගොඩතැගිලි කවරේ ද යන වග පැරැහැණ	
Name of Land	(தேயிலே, இறப்பர் முதலியன) Nature of crop grown (Tea, Rubber, etc.)	ூே் முதிர்த் தது Mature	තොමෙරූ (වවා තැති பயிரிடப் படாதது Not planted	அருமாணிக்கப்பட்ட கட்டிடங்களின் தன்ன Nature of Buildings Constructed by you
				,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	
		16	1 2 2 3 TO 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1	10 and 3.	
and the second s					1.
			40		
· · · · · · · · · · · · · · · · · · ·	` /				
			,		

කිටාස දේපළ සම්බන්ධයෙන් පහත සඳහන් විස්තර සපයන්න — ක්රීල දුළුණේ මණුද්රාවණ සුත්රාවලින :— In respect of house property state:-

அவிலே வல காணியின் பெயர் Name of Land	තක්සේරු අංකය மதிப்பீட்டு இலக்கம் Assessment No.	രുമേത ജീര വെമാവപ്പ വെമാവ സ്ഥ്യ Rent received	ඉදිකළ දිනය நிருமாணத் தேதி Date of Construction
and the second s			

15. මබ හෝ ඔබේ භාර්යාව/ස්වාම්පුරුෂයා හෝ ඔබේ යම් දරුවකු* කිසියම් මුදලක් ණයට ගෙන තිබුණේද ? එසේ නම්, පහන සදහන් විස්තර සපයන්න .—

தீர், உமது வாடுக்கைத்துளே அல்லது உமது பிள்ளேகளுள் * எவரும் ஏதேனும் பணம் கடன் வாங்கியிருந்தீர்களா ? அவ்வாறெனின், குறிப்பிடுக :— Had you, your spouse or any of your children* borrowed any money? If so state:-

தை அவி இடிடு உணுகப் பெறப் பட்ட தொரைக Amount borrowed	ණයට ගත්දිනය அத்தகைய∈டன் வாங்8ய தேதி Date of such Borrowing	னைப்பெற்ற ரிக்கி மிரியில் விறியில் வி	තබන ලද ඇපය அளிக்கப்பட்ட பிணேப் பொறுப்பு Security offered	இප්පුවේ අංකය සහ තොතාරිස්ගේ තම உறுதியின் இலக்கமும் நொத்தாரிசின் பெயரும் Deed No. and Name of Notary	தபு இற ஹேவ் இ கூபு திவு குற்று இரும் விதிக்கப்பட்ட தேதி யன்று கொடுக்க வேண்டிய கடன் தொகை Amount owing at prescribed date
agammandamman A	,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,				
	Bright Control	and the same of	No of the last to the last the last to the		

	ා තිවැරදි බව ගෞරව බහුමානයෙන් අවංකව යහ සතෘ ලෙස මෙයින් පුකාශ ම
யபக்தியாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துவதுட நேர்வாவும் உண்மையாகவும் வெளிப்படுத்துவதுட	ுகளும் உணமையான்வை என்றும் செம்மையான்வை என்றும், எனக்கு, என் வாழ்க்க ன்னுல், என் வாழ்க்கைத் து?ணயினுல், புதல்வர்களினுல், புதல்விகளினுல் உடைமை ™ ஆதனங்கள் பற்றியும் பூரண வெளிப்படுத்துகை செய்துள்ளேன் என்றும் இத்த _ன் அவ்வாறே உறுதியும்/சத்தியமும் செய்கிறேன்.
clare and affirm/swear that the answers given and the statem	do hereby solemnly, sincerely and tr
	activate.
	අත්සත/ කෙමෙயாப்பம்/ Signature.
022 June	
0.000	. 2 හි වන දින වූ මෙදින මා ඉදිරියේ දී දිවුරන ලදී/පුතිඥ දෙන ල
ஆம் ஆண்டு	ஆம் நாளாகிய இன்று
	TOTOLIN STOTEMENT ARION CONTRACTOR OF THE PROPERTY OF THE PROP
worn/affirmed to at	day of
	Defore me
	h
	දිපුරුම් කොමසාරිස්/සාම විනිශ්වයකරු.
The said of the sa	சத்திய ஆணேயாளர்/சமாதான நீதிவான்.
	R. Nishanthas Morer of Oleus maracles the Peace. Attorney-at-Law, No. 10, Justice of Peace.
* මෙම පනතේ කාර්යයන් සඳහා—	295/A, Wii / Atha,
் இச்சட்ட நோக்கங்களுக்காக—	That in,
For the purposes of this law	Bodar mulia.
්-වත්කම් හා බැරකම්" යන්නෙන් ශී ලංකාව තුළ හෝ එපූර්ණයෙන් ම හෝ කොටසක් හෝ අයිතිව ඇති වංවල හා නිශ්ව	ශී ලංකාවෙන් පිටත වූ වත්කම් හා බැරකම් අදහස් වන අතර පුකාශකට ල දේපළ ද පුකාශකට වැඩදයී සම්බන්ධතාවන් ඇති යම් දේපළක් ද පුකාශය හෝ දරුවන් නමින් අත්කර ගන්නා ලද යම් දේපළක් ද මීට ඇතුළත් වේ.
ල වත කාලසමාව ඇතුළත පුකාශක විසින් මනයේ කත	700000000000000000000000000000000000000

துணேயின் அல்லது பிள்ளேயின் பெயரில் கொள்ளப்பட்டதுமான ஏதேனும் அசைவுள்ள ஆதனத்தையும் அசைவற்ற ஆதனத்தையும் உள்ளடக்கும்.>

*"assets and liabilities" means assets and liabilities in and outside Sri Lanka, and includes movable and immovable property owned by the declarant in whole or in part, any property in which the declarant has a beneficial interest and any property acquired by the declarant during the period to which the declaration relates, in the name of his spouse or child.

් දරුවකු ' යන්නෙන් – " பிள்ளேகள் " என்பது— 'Children' means-

- (අ) අවිවාහක වූද, වයසින් අවුරුදු දහ අටට අඩු වූද, දරුවකු හෝ,
- (அ) திருமணமாகாதவராகவும் பதினெட்டு வயதிற்குக் குறைவானவருமான பிள்ளேகள் என்று ; அல்லது
- (a) children who are unmarried and under 18 years of age, or
- -(ආ) වියසින් අවුරුදු දහ අටක් හෝ ඊට වැඩි වූ නමුන් නම පියාගෙන්/මටගෙන් හෝ දෙමව්පියන්ගෙන් යැපෙන දරුවකු
- (ஆ) பதினெட்டு வயதடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, ஆனுல் அவரினது பெற்ரேரில் அல்லது பெற்ரேர்களில் தங்கிவாழுகின்ற
- (b) children who are 18 years of age or over but are dependant on their parent or parents

අදහස් වන අතර සුළු දරුවකු හෝ දරුකමට හදගැනීමේ ආඥපනත් යටතේ හදගන් දරුවකු ද ඊට ඇතුළත් වේ. பொருள்எகும் ; அத்துடன் மறுது?ணப் பிள்ளேகளேயும் அல்லது மகவேற்புக் கட்டளேச் சட்டத்தின் கீழ் மகவேற்கப்பட்டுள்ள பிள்?ளகளேயும் உள்ளடக்கும். and includes step children or children who have been adopted under the Adoption of Children Ordinance.

MR. THARAKA RAMANYA BALASURIYA

SCHEDULE 01

As At 31st March 2022

Name and Address of Bank	Name of Account Holder	Balance at pres
		cribed date
		As at 31.03.2022
Nation Trust Bank	Mr. Tharaka Balasuriya	92,471.04
Nation Trust Bank	Mr. Tharaka Balasuriya	346.36
Nation Trust Bank	Mr. Tharaka Balasuriya	135.34
Nation Trust Bank	Mr. Tharaka Balasuriya	190.80
Nation Trust Bank	Mr. Tharaka Balasuriya & Mrs. Malintha Balasuriya	1,224.67
Bank of Ceylon	Mr. Tharaka Balasuriya	3,162,842.44
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	428,791.06
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	61,738.48
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	207,754.76
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	62,670.77
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	2,000,000.00
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	2,000,000.00
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	819,000.00
Commercial Bank of Ceylon Plc	Mrs. Malintha Balasuriya	2,500,000.00